

பெரியாழ்வார் அருளிச் செய்த  
பெரியாழ்வார் திருமொழி  
நான்காம் பத்து

ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்  
பகவானிடத்தில் ஈடுபடாமல் இருக்கும்  
ஸம்ஸாரிகளுக்கு ஹிதோபதேசம் செய்தல்

- \*\* ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி \*  
அன்னை அத்தன் என் புத்திரர் பூமி \*  
வாசுவார் குழலாள் என்று மயங்கி \*  
மானும் எல்லைக்கண் வாய் திறவாதே \*\*  
கேசவா! புருடோத்தமா! என்றும் \*  
கேழலாகிய கேடிலீ! என்றும் \*  
பேசுவார் அவர் எய்தும் பெருமை \*  
பேசுவான் புகில் நம் பரம் அன்றே 1
- சீயினால் செறிந்தேறிய புண் மேல் \*  
செற்றல் ஏறிக் குழம்பிருந்தெங்கும் \*  
ஈயினால் அரிப்புண்டு மயங்கி \* எல்லை  
வாய்ச் சென்று சேர்வதன் முன்னம் \*\*  
வாயினால் நமோ நாரணா என்று \*  
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி \*  
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் \*  
புணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே 2
- சோர்வினால் பொருள் வைத்ததுண்டாகில் \*  
சொல்லு சொல்லென்று சுற்றும் இருந்து \*  
ஆர் வினவிலும் வாய் திறவாதே \*  
அந்தகாலம் அடைவதன் முன்னம் \*\*  
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து \*  
மாதவன் என்னும் தெய்வத்தை நடடி \*  
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு \*  
அரவதண்டத்தில் உய்யலுமாமே 3
- மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து \*  
மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி \*  
காலும் கையும் விதிர் விதிர்த்தேறிக் \*  
கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் \*\*  
மூலமாகிய ஒற்றை எழுத்தை \*  
மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி \*  
வேலை வண்ணனை மேவுதிராகில் \*  
விண்ணகத்தினில் மேவலுமாமே 4

மடி வழி வந்து நீர்ப் புலன் சோர \*  
வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே \*  
கடை வழி வாரக் கண்டம் அடைப்பக் \*  
கண்ணுறக்கம் அதாவதன் முன்னம் \*\*  
தூடை வழி உம்மை நாய்கள் கவரா \*  
சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் \*  
இடை வழியில் நீர் கூறையும் இழவீர் \*  
இருடகேசன் என்றேத்த வல்லீரே 5

அங்கம் விட்டவை ஐந்தும் அகற்றி \*  
ஆவி மூக்கினில் சோதித்த பின்னை \*  
சங்கம் விட்டவர் கையை மறித்துப் \*  
பையவே தலை சாய்ப்பதன் முன்னம் \*\*  
வங்கம் விட்டுலவும் கடற்பள்ளி மாயனை \*  
மதுசூதனை மார்பில்  
தங்க விட்டு வைத்து \* ஆவதோர் கருமம்  
சாதிப்பார்க்கு \* என்றும் சாதிக்கலாமே 6

தென்னவன் தமர் செப்பம் இலாதார் \*  
சேவதக்குவார் போலப் புகுந்து \*  
பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் \*  
பின் முன்னாக இழுப்பதன் முன்னம் \*\*  
இன்னவன் இனையான் என்று சொல்லி \*  
எண்ணி உள்ளத்திருள் அற நோக்கி \*  
மன்னவன் மதுசூதன் என்பார் \*  
வானகத்து மன்றாடிகள் தாமே 7

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து \*  
குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து \*  
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு \*  
நரிப் படைக்கொரு பாகுடம் போலே \*\*  
கோடி மூடி எடுப்பதன் முன்னம் \*  
கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு \*  
கூடி ஆடிய உள்ளத்தரானால் \*  
குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே 8

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப \*  
வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற \*  
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் \*  
தாரமும் ஒரு பக்கம் அலற்ற \*\*  
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் \*  
செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற  
மாய் \* ஒரு பக்கம் நிற்க வல்லாருக்கு \*  
அரவதண்டத்தில் உய்யலுமாமே 9

\*\* செத்துப் போவதோர் போது நினைந்து \*  
செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் \*  
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் \*  
பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க் கோன் \*\*  
சித்தம் நன்கொருங்கித் திருமாலைச் \*  
செய்த மாலை இவை பத்தும் வல்லார் \*  
சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல்  
சென்ற சிந்தை \* பெறுவர் தாமே

10

**பெரியாழ்வார் திருவடிகளே சரணம்**

---